

098/DD/18

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS

DEPARTMENTAL TEST IN COMMERCIAL TAXES ACTS — PART — I

(Without Books)

Maximum Time : 2 hours

Maximum Marks : 80

IMPORTANT INSTRUCTIONS**OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

NB : Words of masculine gender in these instructions shall, where the context so require, be taken to include feminine gender.

இந்த அறிவுறுத்தலில் ஆண் பாலினின் வார்த்தைகளில், சூழலுக்கேற்ப தேவைப்படின் பெண் பாலினின் வார்த்தைகளும் அடங்கும்.

This booklet should not be opened till the Invigilator gives a signal to open it. As soon as the signal is received you should open the booklet and then proceed to answer the questions.

இந்த வினாத்தொகுப்பினை கண்காணிப்பாளரின் அனுமதி பெறுவதற்கு முன்னர் திறக்கக்கூடாது. கண்காணிப்பாளர் வினாத்தொகுப்பினை திறப்பதற்கு அனுமதி அளித்தவுடன் வினாத்தொகுப்பினை திறந்து விடையளிக்க தொடங்கலாம்.

1. This question booklet contains 80 number of objective type questions. Prior to attempting to answer, the candidate is requested to check whether all questions are there and ensure that there are no blank pages in the question booklet. In case, if any defect is noticed in the question paper, it shall be reported to the Invigilator immediately, **within first 10 minutes** after which no request will be entertained.

இவ்வினாத்தாள் 80 கொள்குறி வகை வினாக்களை கொண்டது. விண்ணப்பதாரர்கள் விடையளிக்க தொடங்கும் முன், வினாத்தாளில் எல்லா வினாக்களும் இடம் பெற்றுள்ளனவா என்பதையும், ஏதேனும் சில பக்கங்கள் / வினாக்கள் அச்சிடப்படாமல் விடுபட்டுள்ளனவா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளவும். வினாத்தாளில் ஏதேனும் குறை இருப்பின் வினாத்தாளைப் பெற்ற பின் பத்து நிமிடங்களுக்குள் அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். அதற்கு பிறகு தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் ஏதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

2. Answers all questions. All questions carry equal marks.

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். அனைத்து வினாக்களும் சமமான மதிப்பெண்கள் கொண்டவை.

[Turn over

3. Candidate must write his Register Number in the space provided on the top right side of this booklet alone. Do not write anything else on the Question Booklet.
விண்ணப்பதாரரின் பதிவெண்ணை இவ்வினாத்தாளின் மேல் வலது பக்கத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் எழுத வேண்டும். வினாத்தாளில் வேறு எதையும் எழுதக் கூடாது.
4. The sheet before the last page of the question booklet shall be used for any rough work.
வினாத்தாளின் கடைசி பக்கத்திற்கு முன் பக்கத்தில் rough work எழுதி பார்க்க உபயோகித்துக் கொள்ளவும்.
5. (a) Each question comprises of four responses i.e. (A), (B), (C) and (D). Candidate shall select only one correct response. In case, if the candidate feels that there are more than one correct response, **shade the response which he considers is the best.**
(b) In any case, a candidate shall choose only one response for each question.
(c) **If more than one answer is shaded for a question, the answer will be treated as wrong and no mark will be given for that question.**
(d) The total marks will depend on the total number of correct responses marked in the OMR answer sheet. (For this purpose, only one shaded circle for a question will be taken into account for awarding mark)
- (a) ஒவ்வொரு வினாவிற்கும் (A), (B), (C), (D) என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அவற்றில் ஏதேனும் ஒரு சரியான விடையைத் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் ஒரு வினாவிற்கு இருப்பதாக கருதினால், அவற்றில் எவ்விடை மிகச் சரியானது என கருதுகிறீர்களோ, அவ்விடையை நிழலிட்டு காட்ட வேண்டும்.
(b) எவ்வாறிருப்பினும், ஒரு வினாவிற்கு ஒரே ஒரு விடையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
(c) ஒரு வினாவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் விடையளிக்கப்பட்டிருந்தால் அவ்விடை தவறானதாக கருதப்பட்டு, அவ்வினாவிற்கு மதிப்பெண் வழங்கப்படமாட்டாது.
(d) OMR விடைத் தாளில் குறிக்கப்பட்ட சரியான விடைகளைப் பொறுத்து, மொத்த மதிப்பெண்கள் வழங்கப்படும் (ஒரு வினாவிற்கு ஒரு வட்டத்தில் (குறிப்பிட்ட) நிழலிட்ட விடை மட்டுமே மதிப்பெண் வழங்க கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்).
6. Do not mark the answers in the Question Booklet.
வினாத்தாளில் விடைகளைக் குறிப்பிடக் கூடாது.
7. Candidate shall not remove or tear off any sheet from this question booklet. During the examination he is not allowed to take the question booklet out of the examination hall. Only after the examination is over, he shall be allowed to take the question booklet.
விண்ணப்பதாரர், வினாத்தாளின் எந்த ஒரு பக்கத்தையும், நீக்கவோ அல்லது கிழிக்கவோ கூடாது. தேர்வு நடைபெறும் போது, வினாத்தாளை தேர்வு கூடத்தைவிட்டு வெளியே எடுத்து செல்ல அனுமதி கிடையாது. தேர்வு முடிந்த பின்னரே வினாத்தாளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
8. Failure to comply with any of the above instructions will render you liable to such action or penalty as the Commission may decide.
மேற்கண்ட அறிவுரைகளில் ஏதேனும் மீறப்படுமேயானால் தேர்வாணையம் எடுக்கும் தண்டனை / நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்.
9. In case of doubt, English version is the final.
வினாக்களில் சந்தேகமிருப்பின், ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

1. The Threshold limit for liability of tax under the TNVAT Act-2006 for the manufacturers
- (A) Rs. 10 lakhs (B) Rs. 20 lakhs
 (C) Rs. 5 lakhs (D) Rs. 25 lakhs

தநாமகூவ சட்டம் 2006-இன் கீழ் உற்பத்தியாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச விற்பனைத் தொகை

- (A) ரூ. 10 லட்சம் (B) ரூ. 20 லட்சம்
 (C) ரூ. 5 லட்சம் (D) ரூ. 25 லட்சம்

2. Due date for e-payment of tax by the dealers whose taxable turnover in a previous year is 200 Crores of rupees and above is

- (A) 12th of succeeding month (B) 10th of succeeding month
 (C) 20th of succeeding month (D) 25th of succeeding month

முந்தைய வருடத்தில் 200 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை தொகை கொண்ட வணிகர்கள் பிரதி மாதம் வரி மின்னனு முறையில் செலுத்துவதற்கான தேதி

- (A) அடுத்த மாதத்தில் 12 வது நாள் (B) அடுத்த மாதத்தில் 10 வது நாள்
 (C) அடுத்த மாதத்தில் 20 வது நாள் (D) அடுத்த மாதத்தில் 25 வது நாள்

3. Section 84 of TNVAT Act describes the

- (A) Revision of Assessment
 (B) Filing of Monthly returns
 (C) Rectification of error apparent on the face of the records
 (D) Best of Judgment assessment

தநாமகூவ சட்டத்தின் பிரிவு 84 எதை விவரிக்கிறது

- (A) திருத்திய வரிவிதிப்பு
 (B) மாதாந்திர நமூனா தாக்கல் செய்தல்
 (C) வெளிப்படையாக தெரிகின்ற பிழை எதையும் சரி செய்வதற்கான அதிகாரம்
 (D) சிறந்த ஆய்வு திறன் வரிகணிப்பு

4. Deemed assessment is described in

- (A) Section 21 of TNVAT Act-2006 (B) Section 22 of TNVAT Act-2006
 (C) Section 23 of TNVAT Act-2006 (D) Section 27 of TNVAT Act-2006

கருதப்படும் வரி கணிப்பு எதில் விவரிக்கப்பட்டுள்ளது

- (A) தநாமகூவ சட்டம் - 2006-ன் பிரிவு-21 (B) தநாமகூவ சட்டம் - 2006-ன் பிரிவு-22
 (C) தநாமகூவ சட்டம் - 2006-ன் பிரிவு-23 (D) தநாமகூவ சட்டம் - 2006-ன் பிரிவு-27

5. Interest for belated payment is calculated under the following sections of the Act

- (A) Section 42 of TNVAT Act-2006 (B) Section 43 of TNVAT Act-2006
(C) Section 44 of TNVAT Act-2006 (D) Section 45 of TNVAT Act-2006

காலம் தாழ்த்தி செலுத்திய வரிக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் கணக்கிடுவது குறித்த பிரிவு

- (A) தநாமகூவ சட்டம் - 2006-ன் பிரிவு 42 (B) தநாமகூவ சட்டம் - 2006-ன் பிரிவு 43
(C) தநாமகூவ சட்டம் - 2006-ன் பிரிவு 44 (D) தநாமகூவ சட்டம் - 2006-ன் பிரிவு 45

6. Input tax credit shall be allowed in the following cases

- (A) Goods are not sold because of theft, loss, for any reason including natural calamity
(B) Inputs destroyed in fire accident
 (C) Resale by him within the state
(D) Inputs damaged in transit or destroyed at some intermediary stage of manufacture

கீழ்க்கண்டவற்றின் எந்த இனத்தில் உள்ளீட்டு வரி வரவு அனுமதிக்கப்படுகிறது

- (A) இயற்கைப் பேரழிவு திருட்டு, இழப்பு மற்றும் நஷ்டம் ஆகியவற்றின் காரணமாக பொருட்கள் விற்பனை செய்யதிருத்தல்
(B) பொருட்கள் தீ விபத்தின் காரணமாக அழிந்து போதல்
(C) உள்மாநிலத்தில் மறு விற்பனை
(D) பொருட்கள் போக்குவரத்தின் போது அழிந்து போதல் மற்றும் தயாரிப்பு நிலையில் அழிந்து போதல்

7. The refund of ITC on Zero rated sales has to be claimed in

- (A) Form WW (B) Form W
(C) Form RR (D) Form S

பூஜ்ஜிய வரி விற்பனை மீது உள்ளீட்டு வரி வரவை திரும்ப பெறுவதற்காக பூர்த்தி செய்ய வேண்டிய படிவம்

- (A) படிவம் WW (B) படிவம் W
(C) படிவம் RR (D) படிவம் S

8. Which is not a Zero rated sale?

- (A) Sale of goods to International Organizations
 (B) Sale of exempted goods
(C) Sale of goods to any registered dealer located in Special Economic Zone
(D) Export sales to other countries

கீழ்க்கண்டவற்றில் எது பூஜ்ஜிய வரிவிகித விற்பனை இல்லை

- (A) சர்வதேச அமைப்புகளுக்கான விற்பனை
(B) வரி விலக்கு உட்பட்ட பொருட்கள் விற்பனை
(C) சிறப்பு பொருளாதார மண்டலத்தில் வணிகம் செய்யும் வணிகர்களுக்கான விற்பனை
(D) வெளிநாட்டு ஏற்றுமதி

9. The dealer who is eligible for filing returns under Sec. 3 (4) of the TNVAT Act

- (A) Manufacturer
(B) Exporter
(C) Trader only with in a state
(D) Importer

தநாமகூவ சட்டம் பிரிவு 3 (4)-ன் கீழ் நமூனா தாக்கல் செய்ய தகுதியுடைய வணிகர்

- (A) உற்பத்தியாளர்
(B) ஏற்றுமதியாளர்
(C) மாநிலத்தில் மட்டும் வணிகம் செய்பவர்
(D) இறக்குமதியாளர்

10. Fourth schedule of TNVAT Act deals with

- (A) Exempted goods
(B) List of International Organizations
(C) Transit Pass
(D) Compounded rate for Brick Kilns

தநாமகூவ சட்டத்தின் நான்காவது அட்டவணையில் கண்டுள்ள பொருள்கள்

- (A) வரி விலக்கு பொருட்கள்
(B) சர்வதேச அமைப்புகளின் பட்டியல்
(C) கடப்பு கீட்டு
(D) செங்கலுக்கான கூட்டு வரி விகிதம்

11. The First Schedule of TNVAT Act 2006 contains

- (A) PART-A, PART-B, PART-C
(B) PART-A Alone
(C) PART-B Alone
(D) PART-C Alone

தநாமகூவ சட்டம் 2006-ன் முதல் அட்டவணையில் அடங்கியுள்ள பகுதிகள்

- (A) பகுதி-A, பகுதி-B, பகுதி-C
(B) பகுதி-A மட்டும்
(C) பகுதி-B மட்டும்
(D) பகுதி-C மட்டும்

12. The category S in the Annexure-I of the Form-I specifies

- (A) Local Purchase
(B) Import Purchase
(C) Interstate purchase
(D) Stock transfer inward

படிவம் I-ல் இணைப்பு பட்டியல் I-ல் உள்ள S எதைக் குறிப்பிடுகிறது

- (A) உள்ளூர் கொள்முதல்
(B) இறக்குமதி கொள்முதல்
(C) வெளி மாநில இறக்குமதி
(D) வெளிமாநில சரக்கு மாற்றம்

13. The rate of tax on sale of gold jewellery is
- (A) 5% (B) 14.5%
- (C) 1% (D) 2%

தங்க நகைகள் மீதான வரி விகிதம்

- (A) 5% (B) 14.5%
- (C) 1% (D) 2%

14. The Appellate Deputy Commissioner hears the appeal filed against the assessment orders of
- (A) Assistant Commissioner (CT) (B) Deputy Commissioner (CT)
- (C) Superintendent (D) Manager

மேல்முறையீட்டு துணை ஆணையர் கீழ்க்கண்ட வரிவிதிப்பு அலுவலர்களால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் மீது விசாரணை மேற்கொள்வார்

- (A) உதவி ஆணையர் (வ.வ.) (B) துணை ஆணையர் (வ.வ.)
- (C) கண்காணிப்பாளர் (D) மேலாளர்

15. The fee prescribed for registration under CST Act is

- (A) Twenty five rupees court fee stamp
- (B) Fifty rupees court fee stamp
- (C) Twenty Rupees Court fee stamp
- (D) Hundred rupees Court fee stamp

மத்திய வரிவிதிப்பு சட்டத்தின் கீழ் பதிவு சான்று பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு

- (A) இருபத்தி ஐந்து ரூபாய் நீதிமன்ற வில்லை
- (B) ஐம்பது ரூபாய் நீதிமன்ற கட்டணம் வில்லை
- (C) இருபது ரூபாய் நீதிமன்ற கட்டணம் வில்லை
- (D) நூறு ரூபாய் நீதிமன்ற கட்டணம் வில்லை

16. The Form G under CST Act is

- (A) Registration Certificate (B) Amendment Certificate
- (C) Indemnity Certificate (D) Certificate of export

மத்திய வரிவிதிப்பு சட்டத்தின் கீழ் படிவம் G எதை குறிக்கிறது

- (A) பதிவு சான்றிதழ் (B) திருத்தப்பட்ட சான்றிதழ்
- (C) இழப்பெதிர் காப்பு சான்றிதழ் (D) ஏற்றுமதி சான்றிதழ்

17. Demand Notice issued on assessment under TNVAT Act in the following form

- (A) FORM-O (B) FORM-P
 (C) FORM-R (D) FORM-S

தநாமகூவ சட்டம் கீழ் பிறப்பிக்கப்பட்ட வரிவிதிப்பாணையின் படி மீதம் செலுத்த வேண்டிய வரிக்கான கேட்பு படிவம்

- (A) படிவம்-O (B) படிவம்-P
(C) படிவம்-R (D) படிவம்-S

18. Notice for recovery of money due under TNVAT Act issued in

- (A) FORM-U (B) FORM-V
(C) FORM-W (D) FORM-X

தநாமகூவ சட்டத்தின் கீழ் செலுத்தப்படாத வரிநிலுவைத் தொகையை வசூலிக்க வழங்கப்பட வேண்டிய படிவம்

- (A) படிவம்-U (B) படிவம்-V
(C) படிவம்-W (D) படிவம்-X

19. Chairman of Sales Tax Appellate Tribunal shall be a judicial member not below the rank 'of

- (A) High Court Judge (B) District Judge
(C) Supreme Court Judge (D) Sessions Court Judge

விற்பனை வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் கீழ்க்கண்ட பதவிகளில் எதன் படி நிலைக்கு குறையாதவர்

- (A) உயர் நீதிமன்ற நீதிபதி (B) மாநில நீதிபதி
(C) உச்ச நீதிமன்ற நீதிபதி (D) அமர்வு நீதிமன்ற நீதிபதி

20. Under TNVAT the Production of books of accounts or documents can be requested from any person by issue of

- (A) FORM SS (B) FORM PP
(C) FORM QQ (D) FORM TT

தநாமகூவ சட்டத்தின் கீழ் வணிகர்களால் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்களை பரிசீலனைக்காக சமர்ப்பிக்க கோரும் படிவம் எது

- (A) படிவம் SS (B) படிவம் PP
(C) படிவம் QQ (D) படிவம் TT

21. Casual trader under TNVAT Act means

- (A) Who makes sales of casual goods in other states
- (B) Who makes sales within the state and has no fixed place of business within the state
- (C) Registered trader having more than one branch in the state
- (D) Trader who exhibit goods in other state only for demo and does not make any sale

தநாமகூவ சட்டத்தின் கீழ் தற்காலிக வணிகர் என்பவர் யார்?

- (A) வெளி மாநிலங்களில் சாதாரண பொருட்கள்
- (B) மாநிலத்திற்குள் விற்பது யார் மற்றும் மாநிலத்திற்குள்ளேயே நிலையான வணிகப் பகுதி இல்லை
- (C) மாநிலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்
- (D) மற்ற மாநிலங்களில் டெமோவிற்கு மட்டுமே பொருட்களை வெளிப்படுத்துபவர் மற்றும் விற்பனை செய்வதில்லை

22. Which is capital goods?

- (A) Plant and machinery, equipment, apparatus, tools, appliances
- (B) Information Technology Products
- (C) Exempted Goods
- (D) Declared Goods

மூலதன பொருட்கள் என்பது எது?

- (A) இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள், இயந்திர தளவாடங்கள்
- (B) தகவல் தொழில்நுட்ப சாதனங்கள்
- (C) வரிவிலக்களிக்கப்பட்ட பொருட்கள்
- (D) அதிகாரப்பூர்வமான பொருட்கள்

23. Section 4 of TNVAT Act deals with

- (A) Levy of tax on right to use any goods
- (B) Levy of tax on transfer of goods involved in works contract
- (C) Payment of tax at compounded rates by works contractor
- (D) Purchase Tax

தநாமகூ வரி சட்டத்தின் பிரிவு 4 எதை குறிக்கிறது

- (A) பொருள்கள் எவற்றையும் பயன்படுத்துவதற்கான உரிமை மீதான வரிவிதிப்பு
- (B) பணி ஒப்பந்தங்களில் பயன்படும் பொருள்களை மாற்றம் செய்வதன் மீதான வரிவிதிப்பு
- (C) பணி ஒப்பந்தக்காரரால் இணக்கமான வீதங்களில் வரி செலுத்தப்படுதல்
- (D) கொள்முதல் வரி

24. The reversal of ITC for stock transfer to other state is mandated under

- (A) Section 19 (5)(a) (B) Section 19 (4)
(C) Section 19 (12) (D) Section 19 (2)(v)

வெளி மாநிலத்திற்கு செய்யப்படும் சரக்கு மாற்றத்திற்கான உள்ளீட்டு வரி வரவு எப்பிரிவின் கீழ் திருப்புதல் செய்யப்படும்

- (A) பிரிவு 19 (5)(a) (B) பிரிவு 19 (4)
(C) பிரிவு 19 (12) (D) பிரிவு 19 (2)(v)

25. The threshold limit for payment of taxes by jewellery dealers

- (A) No threshold limit
(B) Rs. 5 lakhs
(C) Rs. 10 lakhs
(D) Rs. 20 lakhs

தங்க நகை வியாபாரிகளுக்கான வரிவிதிக்கத்தக்க குறைந்தபட்ச விற்பனைத் தொகை என்பது

- (A) குறைந்த பட்ச விற்பனைத் தொகை ஏதுமில்லை
(B) ரூ. 5 லட்சம்
(C) ரூ. 10 லட்சம்
(D) ரூ. 20 லட்சம்

26. The sales return shall be claimed with in _____ months from the relevant period to which the sale relates.

- (A) 3 (B) 6
(C) 10 (D) 12

விற்பனை திருப்பத்தை தாக்கல் செய்ய வேண்டிய காலக்கெடு

- (A) 3 (B) 6
(C) 10 (D) 12

27. Best of Judgement orders for non filing of returns in current year can be passed under

- (A) Section 25 of TNVAT Act (B) Section 26 of TNVAT Act
(C) Section 27 of TNVAT Act (D) Section 28 of TNVAT Act

நடப்பு ஆண்டில் மாதாந்திர நமூனா தாக்கல் செய்யாத வணிகர்களுக்கு சிறந்த ஆய்வுத் திறன் வரிக்கணிப்பு எப்பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது

- (A) த.நா.ம.கூ. வரி சட்டத்தின் பிரிவு 25 (B) த.நா.ம.கூ. வரி சட்டத்தின் பிரிவு 26
(C) த.நா.ம.கூ. வரி சட்டத்தின் பிரிவு 27 (D) த.நா.ம.கூ. வரி சட்டத்தின் பிரிவு 28

28. The due date for filing of Form WW
- (A) On or before 30th April of succeeding year
 (B) On or before 30th September of succeeding year
 (C) On or before 31st December of succeeding year
 (D) On or before 31st October of succeeding year

படிவம் WW தாக்கல் செய்ய வேண்டிய தேதி

- (A) அடுத்த ஆண்டின் ஏப்ரல் - 30-ம் நாள் அல்லது அதற்கு முன்னர்
 (B) அடுத்த ஆண்டின் செப்டம்பர் - 30-ம் நாள் அல்லது அதற்கு முன்னர்
 (C) அடுத்த ஆண்டின் டிசம்பர் - 31-ம் நாள் அல்லது அதற்கு முன்னர்
 (D) அடுத்த ஆண்டின் அக்டோபர் - 31-ம் நாள் அல்லது அதற்கு முன்னர்

29. What is the fee prescribed for obtaining duplicate registration certificate under TNVAT Act?

- (A) Rs. 100 (B) Rs. 200
 (C) Rs. 300 (D) Rs. 400

த.நா.ம.கூ. வரி சட்டத்தின் கீழ் நகல் பதிவு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் என்ன?

- (A) ரூ. 100 (B) ரூ. 200
 (C) ரூ. 300 (D) ரூ. 400

30. The clarification and Advance Ruling issued under

- (A) Section 40 of TNVAT Act
 (B) Section 48 A of TNVAT Act
 (C) Section 49 of TNVAT Act
 (D) Section 50 of TNVAT Act

விளக்கவுரை எப்பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது

- (A) தநாமகூவ சட்டத்தின் பிரிவு 40
 (B) தநாமகூவ சட்டத்தின் பிரிவு 48ஏ
 (C) தநாமகூவ சட்டத்தின் பிரிவு 49
 (D) தநாமகூவ சட்டத்தின் பிரிவு 50

31. Rule provided for filing revised return under TNVAT Act

- (A) Rule 7 (9) (B) Rule 8
 (C) Rule 9 (D) Rule 10

தநாமகூவ சட்டத்தின் கீழ் திருத்திய நமூனா தாக்கல் செய்வதற்குரிய காலக்கெடு வழங்கும் விதி

- (A) விதி 7 (9) (B) விதி 8
 (C) விதி 9 (D) விதி 10

32. The purpose of check post is to

- (A) Check tax evasion
(B) Have count of number of vehicles moving through state borders
(C) Facilitate the dealer in filing returns
(D) Collection of tax in advance

சோதனைச் சாவடி அமையப் பெற்றதன் நோக்கம்

- (A) வரி ஏய்ப்பினை தடுக்க
(B) மாநில எல்லைகளுக்கு நகரும் வண்டிகளின் எண்ணிக்கை பெறுவதற்கு
(C) வணிகர் வரி கணக்கு அறிக்கை தாக்கல் செய்ய எளிதாக்குவதற்கு
(D) முன் வரி வசூலிப்பதற்கு

33. The section 12 liability reported in Form I consists of purchases made from

- (A) Unregistered dealer (B) Imports
(C) Registered dealer (D) Form K dealer

படிவம் I-ல் உள்ள பிரிவு 12-ல் வரி செலுத்துவது கீழ்க்கண்டவற்றில் எந்த கொள்முதலுக்காக

- (A) பதிவு செய்யப்படாத வணிகர்கள் (B) இறக்குமதி
(C) பதிவு செய்த வணிகர்கள் (D) படிவம் K வணிகர்கள்

34. Input tax credit on capital goods shall be claimed within

- (A) One year (B) Two years
(C) Three years (D) Four years

மூலதன பொருட்கள் மீதான உள்ளீட்டு வரி வரவு கோரிக்கை செய்ய வேண்டியது

- (A) ஒரு வருடத்திற்குள் (B) இரண்டு வருடத்திற்குள்
(C) மூன்று வருடத்திற்குள் (D) நான்கு வருடத்திற்குள்

35. The percentage of interest per month prescribed under section 42 (3) of the TNVAT Act for belated payment of tax as on 01.04.2015

- (A) 1% (B) 1.5%
(C) 2% (D) 6%

01.04.2015 அன்றைய தேதியில் தநாமகூவ சட்டப்பிரிவு 42 (3)-ன் கீழ் காலம் தாழ்த்தி செலுத்திய வரிக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம்

- (A) 1% (B) 1.5%
(C) 2% (D) 6%

36. Form prescribed for filing appeal under section 51 and 52 before the appellate Deputy Commissioner

- (A) Form X (B) Form W
(C) Form V (D) Form T

தநாமகூவ சட்டத்தில் கீழ் பிரிவு 51 மற்றும் 52-ன் கீழ் மேல் முறையீடு செய்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட படிவம்

- (A) படிவம் X (B) படிவம் W
(C) படிவம் V (D) படிவம் T

37. TIN Number consist of the following digits

- (A) 9 (B) 10
 (C) 11 (D) 12

TIN எண் பின்வரும் இலக்கங்களைக் கொண்டுள்ளது

- (A) 9 (B) 10
(C) 11 (D) 12

38. Transit pass is issued for which scheduled goods

- (A) 6th scheduled goods
(B) 4th scheduled goods
(C) 2nd scheduled goods
(D) 1st scheduled goods

எந்த அட்டவணையில் காணப்படும் பொருள்களுக்கு கடப்புச் சீட்டு வழங்கப்படுகிறது?

- (A) ஆறாம் அட்டவணையில் உள்ள பொருள்
(B) நான்காம் அட்டவணையில் உள்ள பொருள்
(C) இரண்டாம் அட்டவணையில் உள்ள பொருள்
(D) முதலாம் அட்டவணையில் உள்ள பொருள்

39. Form prescribed for claiming exemption on interstate stock transfer under CST Act

- (A) Form C (B) Form D
(C) Form E1 (D) Form F

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் சரக்கு மாற்றத்திற்காக வரி விலக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ள படிவம்

- (A) படிவம் C (B) படிவம் D
(C) படிவம் E1 (D) படிவம் F

40. What are the declaration and certificates prescribed for claiming exemption in respect of transit sales under CST Act?

- (A) Form E1 and Form C (B) Form C
(C) Form F (D) Form H

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் நகர்வு (Transit) விற்பனை தொடர்பாக வரி விலக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்ட படிவங்கள் எவை?

- (A) படிவம் E1 மற்றும் படிவம் C (B) படிவம் C
(C) படிவம் F (D) படிவம் H

41. Which among the following is an intangible goods?

- (A) REP License (B) Post Card
(C) Wedding card (D) Petrol

கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களில் தொட்டறிய முடியாத பொருள் எது?

- (A) REP உரிமம் (B) போஸ்ட் கார்டு
(C) திருமண அட்டை (D) பெட்ரோல்

42. The date of introduction of TNVAT Act 2006

- (A) 1.1.2006 (B) 1.1.2007
(C) 1.4.2007 (D) 1.4.2006

தநாமகூவ சட்டம் - 2006 அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

- (A) 1.1.2006 (B) 1.1.2007
(C) 1.4.2007 (D) 1.4.2006

43. The time limit for preferring appeal before the Appellate Deputy Commissioner

- (A) 30 days (B) 60 days
(C) 45 days (D) 15 days

மேல்முறையீட்டு துணை ஆணையரிடம் மேல் முறையீடு செய்வதற்கான கால அவகாசம்

- (A) 30 நாட்கள் (B) 60 நாட்கள்
(C) 45 நாட்கள் (D) 15 நாட்கள்

44. The time limit for preferring Revision Petition before the Territorial Joint Commissioner

- (A) 30 days (B) 60 days
(C) 45 days (D) 15 days

இணை ஆணையரிடம் மீள்பார்வை (Revision) மனுவை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம்

- (A) 30 நாட்கள் (B) 60 நாட்கள்
(C) 45 நாட்கள் (D) 15 நாட்கள்

45. Section under which exemption is admissible for sales to interstate SEZ dealers under CST Act

- (A) Section 8 (6) (B) Section 6 (A)
(C) Section 5 (2) (D) Section 5 (1)

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வெளி மாநிலங்களில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் வணிகர்களுக்கு விற்பனை செய்வதற்கு வரி விலக்கு வழங்கப்படும் பிரிவு

- (A) பிரிவு 8 (6) (B) பிரிவு 6 (A)
(C) பிரிவு 5 (2) (D) பிரிவு 5 (1)

46. Furnish name of a second schedule goods in TNVAT Act 2006

- (A) Drugs and Medicine (B) Chemical
(C) Petrol (D) Information technology product

தநாமகூவ சட்டம் 2006 இரண்டாம் அட்டவணையில் வகைப்படுத்தப்பட்டுள்ள பொருள் கீழ்க்கண்டவற்றுள் எது

- (A) மருந்துகள் மற்றும் மருத்துவம் (B) கெமிக்கல்
(C) பெட்ரோல் (D) தகவல் தொழில்நுட்ப தயாரிப்பு

47. The rate of tax for food and drinks sold by non star hotels

- (A) 1% (B) 2%
(C) 5% (D) 14.5%

நட்சத்திர ஹோட்டல் அல்லாத உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களுக்கான வரி விகிதம்

- (A) 1% (B) 2%
(C) 5% (D) 14.5%

48. Capital goods under TNVAT Act does not include?

- (A) Pollution control equipment's
(B) Quality control equipment's
(C) Cold storage equipment's
(D) Information technology products

தநாமகூவ சட்டத்தின் கீழ் பின்வருவனவற்றுள் எது முதலீட்டு சரக்குகள் கிடையாது

- (A) மாசு கட்டுப்பாட்டு உபகரணங்கள்
(B) தரக்காட்டுப்பாட்டு உபகரணங்கள்
(C) குளிர்நிலைப்படுத்தும் கருவிகள்
(D) தகவல் தொழில்நுட்ப சாதனங்கள்

49. The stage of levy of tax on imported goods is.
- (A) Once it landed Indian sea
 (B) Once customs duty has been paid
 (C) Sale or purchases effected immediately after payment of customs duty
 (D) Once the goods had been stocked in customs bonded warehouse

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீது வரிவிதிப்பு எழும் கட்டம்

- (A) இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்தவுடன்
 (B) சுங்க வரி செலுத்தியவுடன்
 (C) சுங்க வரி செலுத்திய பிறகு செய்யப்படும் விற்பனை அல்லது கொள்முதல்
 (D) சுங்கத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கிடங்கில் சரக்கு இருப்பு வைத்தவுடன்

50. The best of judgment assessment under section 22 (4) of the TNVAT Act shall be passed

- (A) If no return is filed
 (B) If return filed is incomplete
 (C) If return not accompanied by prescribed documents and tax
 (D) On all the above defects

த.நா.ம.கூ. வரி சட்டப்பிரிவு 22 (4)-ன் கீழ் சிறந்த ஆய்வுத்திறன் வரி கணிப்பு மேற்கொள்ளப்படுவது

- (A) நமூனா தாக்கல் செய்யாத போது
 (B) தாக்கல் செய்த நமூனா முழுமையாக இல்லாத பட்சத்தில்
 (C) நமூனாவுடன் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் வரி செலுத்திய விவரங்கள் இணைக்கப்படாத போது
 (D) மேலே கூறிய எல்லா குறைகளும் உள்ள பட்சத்தில்

51. The delegated powers of Revenue Recovery Act lies with

- (A) Assistant Commissioner of Commercial Taxes
 (B) Commercial Tax Officer
 (C) Territorial Deputy Commissioner of Commercial Taxes
 (D) Joint Commissioner of Commercial Taxes

வருவாய் மீட்பு சட்டத்தின் ஒப்படைப்பு அதிகாரம் பெறப்பெற்றவர்

- (A) வணிக வரித்துறை உதவி ஆணையர்
 (B) வணிக வரி அலுவலர்
 (C) வணிக வரித்துறை துணை ஆணையர்
 (D) வணிக வரித்துறை இணை ஆணையர்

52. The rate of tax on sale of imported cars

- (A) 1% (B) 2%
(C) 5% (D) 14.5%

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்யும் போது செலுத்த வேண்டிய வரி விகிதம்

- (A) 1% (B) 2%
(C) 5% (D) 14.5%

53. Furnish the Section under which all provision of the State VAT Act is equally applicable to the CST Act

- (A) Section 9 (2) (B) Section 6
(C) Section 7 (D) Section 8

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் எப்பிரிவு மாநில மதிப்பு கூட்டு வரிச் சட்டத்தின் எல்லா வழிமுறைகளும் மத்திய விற்பனை வரிச் சட்டத்திற்கும் பொருந்தும் எனக் கூறுகிறது

- (A) பிரிவு 9 (2) (B) பிரிவு 6
(C) பிரிவு 7 (D) பிரிவு 8

54. The authority for issuing declaration in Form I under CST Act

- (A) Exporter
(B) Assessing Officer
(C) Central Government
(D) Development Commissioner of SEZ

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் படிவம்-I வழங்குவதற்கான அதிகாரம் கொண்டவர் யார்?

- (A) ஏற்றுமதியாளர்
(B) வரிவிதிப்பு அலுவலர்
(C) மத்திய அரசு
(D) சிறப்பு பொருளாதார மண்டலத்தின் அபிவிருத்தி ஆணையர்

55. Authority for hearing application against cancellation of registration certificates under TNVAT Act

- (A) Territorial Deputy Commissioner
(B) Territorial Joint Commissioner
(C) Appellate Deputy Commissioner
(D) Appellate Joint Commissioner

தநாமகூவ சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டால் அதை எதிர்த்து யாரிடம் மனு சமர்ப்பிக்க வேண்டும்

- (A) துணை ஆணையர்
(B) இணை ஆணையர்
(C) மேல்முறையீட்டு துணை ஆணையர்
(D) மேல்முறையீட்டு இணை ஆணையர்

56. Condition prescribed for claim of ITC
- (A) Having Original Invoice and Tax paid
- (B) Tax not paid to the Government
- (C) Return not filed by the dealers
- (D) Sale of Exempted Goods

உள்ளீட்டு வரி வரவை அனுமதிப்பதற்கான நிபந்தனை

- (A) அசல் விலைப்பட்டியல் கொண்டிருத்தல் மற்றும் அரசுக்கு வரி செலுத்தியிருத்தல்
- (B) அரசிற்கு வரி செலுத்தாமல் இருத்தல்
- (C) நமூனா தாக்கல் செய்யாதிருத்தல்
- (D) வரி விலக்களிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல்

57. Time limit prescribed for and deemed assessment under Section 22 (2) TNVAT Act 2006

- (A) 31st day of October of the succeeding Year
- (B) 31st day of March of the succeeding Year
- (C) 31st day of August of the succeeding Year
- (D) 30th day of April of the succeeding Year

தநாமகூவ சட்டம் பிரிவு 22 (2)-இன் கீழ் கருதப்படும் வரிக்கணிப்பு (Deemed Assessment) பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடு

- (A) அடுத்த ஆண்டின் அக்டோபர் 31 ஆம் நாள்
- (B) அடுத்த ஆண்டின் மார்ச் 31 நாள்
- (C) அடுத்த ஆண்டின் ஆகஸ்ட் 31 ஆம் நாள்
- (D) அடுத்த ஆண்டின் ஏப்ரல் 30 நாள்

58. Sale of goods by Central Government undertaking is taxable or not

- (A) Taxable
- (B) Exempted
- (C) Zero rated
- (D) Second Schedule

மத்திய அரசால் நடத்தப்படும் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படும் பொருட்கள் வரிவிதிப்புக்கு உட்பட்டவையா, இல்லையா?

- (A) வரிவிதிப்புக்கு உட்பட்டவை
- (B) வரி விலக்களிக்கப்பட்டது
- (C) பூஜ்ய வரிவிகிதம்
- (D) இரண்டாம் அட்டவணை

59. Who is the Authority for appointing of Commissioner of Commercial taxes?

- (A) Central Government
- (B) State Government
- (C) Secretary to Government
- (D) Finance Secretary

வணிக வரி ஆணையரை நியமிக்கும் அதிகாரம் கொண்டவர் யார்?

- (A) மத்திய அரசு
- (B) மாநில அரசு
- (C) அரசாங்க செயலர்
- (D) நிதித்துறைச் செயலர்

60. Who is the controlling authority of the Appellate Deputy Commissioner?

- (A) Commissioner of Commercial Taxes
(B) Appellate Joint Commissioner
(C) Chairman of the Sales Tax Appellate Tribunal
(D) State Representative

மேல் முறையீட்டு துணை ஆணையரை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவர் யார்?

- (A) வணிக வரி ஆணையர்
(B) மேல்முறையீட்டு இணை ஆணையர்
(C) விற்பனை வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர்
(D) மாநில பிரதிநிதி

61. What is the quantum of disputed tax to be paid while filing appeal before the Appellate Deputy Commissioner?

- (A) 10% (B) 50%
(C) 20% (D) 25%

மேல்முறையீட்டு துணை ஆணையருக்கு மேல்முறையீட்டைத் தாக்கல் செய்யும்போது செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?

- (A) 10% (B) 50%
(C) 20% (D) 25%

62. Designation of the officer who is appearing for the state before the Sales Tax Appellate Tribunal main bench

- (A) Assistant Commissioner (B) Commercial Tax Officer
(C) Joint Commissioner (D) Deputy Commissioner

விற்பனை வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் முதன்மை அமர்வில் மாநிலத்திற்காக வாதிடும் அலுவலரின் பதவி

- (A) உதவி ஆணையர் (B) வணிக வரி அலுவலர்
(C) இணை ஆணையர் (D) துணை ஆணையர்

63. Designation of the officer who is appearing for the state before the STAT Additional bench

- (A) Assistant Commissioner (B) Commercial Tax Officer
(C) Joint Commissioner (D) Deputy Commissioner

விற்பனை வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் கூடுதல் அமர்வின் முன் மாநிலத்திற்காக வாதிடும் அலுவலரின் பதவி

- (A) உதவி ஆணையர் (B) வணிக வரி அலுவலர்
(C) இணை ஆணையர் (D) துணை ஆணையர்

64. The rate of tax for used cars

- (A) 1% (B) 2%
(C) 5% (D) 14.5%

விற்பனை செய்யப்படும் உபயோகப்படுத்தப்பட்ட கார்கள் (cars) வரிவிதிப்பு விகிதம் எவ்வளவு?

- (A) 1% (B) 2%
(C) 5% (D) 14.5%

65. The maximum quantum of penalty leviable under Section 27 (3) of TNVAT Act

- (A) 25% (B) 50%
(C) 150% (D) 100%

தநாமகூவ சட்டத்தின் பிரிவு 27 (3)-இன் விதிக்கப்படும் அதிகபட்ச தண்டத்தொகை

- (A) 25% (B) 50%
(C) 150% (D) 100%

66. The demand in Form O shall be paid within _____ from its receipt.

- (A) 15 days (B) 30 days
(C) 50 days (D) 60 days

படிவம் O-ல் கேட்கப்படும் நிலுவைத் தொகை அதன் பெற்ற தினத்திலிருந்து _____ நாட்களில் செலுத்த வேண்டும்.

- (A) 15 நாட்கள் (B) 30 நாட்கள்
(C) 50 நாட்கள் (D) 60 நாட்கள்

67. Time limit prescribed for claiming refund

- (A) 180 days
(B) 90 days
(C) 100 days
(D) 30 days

உள்ளீட்டு வரி வரவை திரும்பப் பெற தாக்கல் செய்வதற்கான கால அளவு

- (A) 180 தினங்களுக்குள்
(B) 90 தினங்களுக்குள்
(C) 100 தினங்களுக்குள்
(D) 30 தினங்களுக்குள்

68. Input tax credit shall be claimed within
 (A) 90 days from the date of purchase
 (B) Within financial year
 (C) Within financial year or 90 days from the date of purchase, whichever is earlier
 (D) Within financial year or 90 days from the date of purchase, whichever is later
- உள்ளீட்டு வரி வரவு கோரும் கால அவகாசம்
 (A) கொள்முதல் தேதியில் இருந்து 90 தினங்களுக்குள்
 (B) நிதி ஆண்டிற்குள்
 (C) நிதியாண்டிற்குள் அல்லது கொள்முதல் தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் இதில் முன்னதாக வரும் தேதி
 (D) நிதியாண்டிற்குள் அல்லது கொள்முதல் தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் இதில் எது பின்னதாக வருவது
69. Whenever there is change in constitution of business the dealer inform the change within _____ days to the registering authority.
 (A) 15 (B) 20
 (C) 30 (D) 50
- வணிக நிறுவனத்தில் பங்குதாரர்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் _____ தினங்களுக்குள் பதிவுச் சான்றிதழ் வழங்கும் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
 (A) 15 (B) 20
 (C) 30 (D) 50
70. The registration Certificate under TNVAT Act issued in
 (A) Form A (B) Form B
 (C) Form C (D) Form D
- தநாமகூவ சட்டத்தின் கீழ் பதிவு சான்றிதழ் வழங்கப்படும் படிவம்
 (A) படிவம் A (B) படிவம் B
 (C) படிவம் C (D) படிவம் D
71. The Clarification and Advance Ruling Committee as per section 48 A of TNVAT Act constitution
 (A) Commissioner and Secretary of Commercial Taxes
 (B) Commissioner and two Additional Commissioners of Commercial Taxes
 (C) Three Additional Commissioner and a Joint Commissioner of Commercial taxes
 (D) Commissioner of commercial taxes and secretary of Finance Department
- தநாமகூவ சட்டம் பிரிவு 48 A பிரிவின கீழ் அமையப்பெற்ற விளக்கவுரை குழுவில் இடம் பெற்றுள்ளனர்
 (A) வணிகவரித் துறை ஆணையர் மற்றும் செயலர்
 (B) வணிகவரித் துறை ஆணையர் மற்றும் இரண்டு கூடுதல் ஆணையர்கள்
 (C) வணிகவரித் துறையில் மூன்று கூடுதல் ஆணையர் மற்றும் ஒரு இணை ஆணையர்
 (D) வணிகவரித் துறை ஆணையர் மற்றும் நிதித்துறை செயலர்

72. The registration Certificate under CST Act issued in

- (A) Form A (B) Form B
(C) Form C (D) Form D

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் பதிவு சான்றிதழ் எப்படிவத்தில் வழங்கப்படுகிறது?

- (A) படிவம் A (B) படிவம் B
(C) படிவம் C (D) படிவம் D

73. What is the rate of tax for interstate sale of taxable goods not supported by Form C declaration?

- (A) 5% (B) 14.5%
(C) 2% (D) State rate of tax

வேளி மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு படிவம் C இல்லாத நிலையில் வரிவிதிப்பு விகிதம் எவ்வளவு?

- (A) 5% (B) 14.5%
(C) 2% (D) மாநில வரிவிதிப்பு விகிதம்

74. What is mean by transit sale?

- (A) Sales from by one state to another state
(B) Transfer by goods to state to another state
(C) Goods sold in transit
(D) Export Sale

கடவு விற்பனை என்றால் என்ன?

- (A) ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு விற்பனை
(B) இன்னொரு மாநிலத்திற்கு பொருட்களை சரக்கு மாற்றம் செய்தல்
(C) பொருட்கள் நகர்வில் (Transit) இருக்கும் போதே விற்பனை செய்தல்
(D) ஏற்றுமதி விற்பனை

75. What is Rate of tax for the local sale of Newspaper?

- (A) 5% (B) 14.5%
(C) 2% (D) Exempted

உள் மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் செய்தித்தாள்கள் மீதான வரிவிதிப்பு விகிதம் எவ்வளவு?

- (A) 5% (B) 14.5%
(C) 2% (D) வரிவிலக்கு

76. Transit pass issued in

- (A) Form WW (B) Form LL
(C) Form PP (D) Form RR

கடப்புச் சீட்டு எந்த படிவத்தில் வழங்கப்படுகிறது?

- (A) படிவம் WW (B) படிவம் LL
(C) படிவம் PP (D) படிவம் RR

77. The maximum quantum of penalty leviable under Section 27 (4) of TNVAT Act

- (A) 100% (B) 50%
(C) 150% (D) 300%

தநாமகூவ சட்டம் பிரிவு 27 (4)-இன் கீழ் விதிக்கப்படும் அதிகபட்ச தண்டத்தொகை

- (A) 100% (B) 50%
(C) 150% (D) 300%

78. What is quantum of penalty for late filing of Form WW?

- (A) Rs. 2,000 (B) Rs. 5,000
(C) Rs. 10,000 (D) Rs. 1,000

படிவம் WW தாமதமாக தாக்கல் செய்வதற்கான தண்டத் தொகை எவ்வளவு?

- (A) Rs. 2,000 (B) Rs. 5,000
(C) Rs. 10,000 (D) Rs. 1,000

79. Assessment year from which the filing of Form-WW is mandated

- (A) Form 2011-12 onwards (B) Form 2012-13 onwards
(C) Form 2013-14 onwards (D) Form 2014-15 onwards

படிவம்-WW தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்ட வரிவிதிப்பு ஆண்டு

- (A) 2011-12 முதல் (B) 2012-13 முதல்
(C) 2013-14 முதல் (D) 2014-15 முதல்

80. Time limit prescribed for passing revision orders under Section 84 of TNVAT Act 2006

- (A) 6 years (B) 2 years
(C) 3 years (D) 5 years

தநாமகூவ சட்டம் பிரிவு 84-ன் கீழ் திருத்திய வரிவிதிப்பு மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடு

- (A) 6 ஆண்டுகள் (B) 2 ஆண்டுகள்
(C) 3 ஆண்டுகள் (D) 5 ஆண்டுகள்

098/DD/18

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS
DEPARTMENTAL TEST IN COMMERCIAL TAXES ACTS — PART — I
(With Books)

Maximum Time : 30 minutes

Maximum Marks : 20

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.
விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.
2. Answer should be in brief and to the point and need not be a verbatim reproduction of printed pages. (Applicable for tests to be answered "with books" only).
விடைகள் சுருக்கமாகவும், வினாவிற்கு உரிய அளவிலும் இருக்க வேண்டும். புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை திரும்ப எழுதக் கூடாது. (இக்குறிப்பு புத்தகங்களுடன் எழுதும் தேர்விற்கு மட்டும் பொருந்தும்)
3. In case of doubt, English version is the final.
வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

Answer any FOUR questions.

எவையேனும் நான்கு கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

(4 × 5 = 20)

1. Enumerate the Revision Powers vested with Joint Commissioners under TNVAT Act 2006.
தநாமகூவ சட்டம் 2006-ன் கீழ் இணை ஆணையருக்கு திருத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பற்றி விவரி.
2. Discuss about the Zero rated sales under the provisions of TNVAT Act 2006.
தநாமகூவ சட்டம் 2006-ன் கீழ் பூஜ்ய வரி விகித விற்பனை பற்றி விவரிக்கவும்.

[Turn over

3. Enumerate the procedures of registration of Dealers under CST Act 1956.
மத்திய விற்பனை வரி சட்டம் 1956-ன் கீழ் வணிகர்கள் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகளை பற்றி விவரிக்கவும்.
4. Discuss about the powers to rectify any error apparent on the face of the record under the Provisions of TNVAT Act 2006.
தநாமகூவ சட்டம் 2006-ன் வெளிப்படையாக தெரிகின்ற பிழைகளை திருத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் குறித்து விவரிக்கவும்.
5. Explain the circumstances leading to wrong availment of Input Tax Credit and penal provisions under TNVAT Act.
தநாமகூவ சட்டத்தின் கீழ் தவறான உள்ளீட்டு வரி வரவு எந்தச் சூழ்நிலைகளில் வணிகர்களால் எடுக்கப்படுகிறது. அதற்கான தண்டத்தொகை விபரங்கள் பற்றி விவரிக்கவும்.
6. Explain the procedures for filing of returns under TNVAT Act.
தநாமகூவ சட்டத்தின் கீழ் மாதந்திர நமூனா தாக்கல் செய்வது குறித்து விவரிக்கவும்.